Rates nland Subscription

cs. 6 per year, Single copy: 15 cts including postage

Advertisement: On application. In Memoriam'
(within 4 inches)
Rs. 7-50 per
insertion

Order Nisi': Rs. 5 per insertion.

Registered as a Newspaper

(Established 1841)

JAFFNA, FRIDAY, NOVEMBER 23, 1945.

Published every Friday

NO. 46.

Please send all editorial correspondence as well as all business matters to Tellippalai. This will enprompt

attention.

Notice

RIGHTEOUSNESS EXALTETH A NATION, BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE.

NEWS

VOL. 105

LOCAL

Second Regional Theological Conference

The above Conference convened by the Rev. D. T. Niles, Secretary of the National Christian Council met at Uduvi Girls' English School last week-and to discuss the subject "Sto and Saivation". More than forty people attended the Conference which commenced on Thursday evening and ended on Saturday.

Demand for General Election

At an Executive Committee meeting of the Jaifna Progressive Association held on the 14th inst, presided over by Mr. R. C. Proctor, retired Deputy Registrar, Supreme Court, a resolution was passed profesting against the continuance of the present State Council which has already run nine years. It was also resolved that copies of the above resolution be forwarded to His Excellency the Governor and the Secretary of State for the Colonies for their favourable consideration.

Inter-Collegiate Soccer Champions

The Inter Collegiate Soccer Competition organised by the Jaffna School Sports Association concluded on Saturday when the final matches were played on the J. S. S. A. grounds. The first Eleven teams that the twee Jaffna Hindu College and St. Henry's College, Havalal. The match ended in a draw, each side scoring one goal, and they were both adjudged joint Champions for the season. The Jaffna Hindu College Second Team, deteating Kokuvil Hindu College by 3 goals to nil, won the Second Eleven Championehip.

Repercussions in Jaffna of the Colombo Harbour Strike

On account of the dislocation caused by the Harbour Strike in Colombo, there has been a shortage of rice in all Co-operative Stores in Jaffna. The people were under a misapprehension that the ration has been cut. The Government Agent, however, has assured that the matter would be setright shortly as supplies have been regulsitioned from Kilinochi and other Internal Purchase Scheme Stores.

Request for a Hospital for Valigamam North

North

At a general meeting of the Paraspara Nanmai Virithi Sangam, held at Kankesanthural, it was unanimously resolved to request the Minister of Health to acquire the buildings and equipment of the military hospital at Kankesanthural and establish a hospital for the Valigamam North Area. It was urged that as Kankesantural was 12 miles from the Jaffins Hospital, the need was urgent for a hospital in the area. It was also pointed out that these buildings, being situated in a residential area and within a short distance of Keerimalal, a healthy resort, should on no account be used for accomodating tuberculosis patients.

Personal

-Mr. C. J. Eliezer of the Staff of Mathematics Department of the Ceylon University has been awarded the Ph. D. degree of Cambridge University for reasearch in Mathematics.

-Mr. R. R Selvadurai, District Judge, Galle has assumed duties as District Judge of Jafina relieving Mr. S. S. J. Gunesekara who was seting in the post.

-Mr. C. O. Elias of the Staff of Jaffna College has received infor-mation that his eldest daughter Mas Monie Elias has been successful in the Intermediate Examination in Arts of the Travaucore University.

-News has been received that Dr. S. T. Alyathural (brother-in-law of Dr. A. M. D. Richards, M. O. H.) bas been appointed Senior Deputy Medical Officer, Johore State with Headquarters at Johore Bahru the capital of Johore State. He has also been appointed Honorary Physician to His Highness the Sultan of Johore.

INDIAN

INDIAN

-The second Indo-Ceylon Athletic Contest is to be held at Bangalore on Feb. 9 and 10, 1945. The Ceylon's Amsteur Athletic Associations Trial Meet to select the team to represent Ceylon has been fixed for January 4 and 5, 1946. This meet will be held on the Police grounds at 3 p. m. each day, In order to discourage the novice from entering the Trial Meet, (for which entries close on Dec. 21) the Ceylon A. A. A. authorities have set up a series of standards for each event which they expect the ultimate competitors to obtain.

In may be recalled that Ceylon would have sent out a team of Athletics to India in 1942 but the entry of Japan into the War necessitated the cancellation of the proposal. At the first Indo-Ceylon Contest held in Colombo 1940, India won by a lead of about 8 points.

—The Diamond Jubilee of the Indian National Congress which falls on December 28, this year, will be celebrated next year as most of the members of the Working Committee favoured postponement in view of the problems arising from the forthcoming elections to the Central and Provincial legislatures.

—The Consecration of Canon G. T. Belwyn, Bishop-elect of Tinnevelly and Canon P. Muthyalu, Assistant Bishop-elect of Dornakal was held on the 14th ult, at St. George's Cathedral, Madras. The Most Rev. G. Hubback, the Metropolitan of India, assisted by the Bishops of Madras, Dornakal and Travancore and Dr. Foss Westcott, the ex-Metropolitan conducted the ceremonies of the consecration.

—The death is announced of Mrs. Mand Arden Eddy, wife of Dr. Sherwood Eddy in September last at a hospital in Brooklyn. Mrs Eddy was born in Octacamund, India and was married in Madras in 1898 when Dr. Eddy was a Y. M. C. A. Secretary working among Indian Students in South India.

—M. S. Jayanandam, approver in the Lakshimikanthan stabbing case, has been sentenced to transportation for life at the Madras High Court Crim-inal sessions.

FOREIGN

A shipment of 1,500 tons of equipment and supplies, such as coaguiants and tapping lavives, will shortly arrive in Masaya to assist rubber estates to resume operations. They will be sold throughout the Malayan Peninsula at moderate prices.

-Three Scientists who worked on the Atom Bomb at the University of Chica-go described the Atom Bomb dropped on Japan as "firecrackers compared with what will be developed in 10 or 20 years."

—According to Missionaries returning to Britain from Japanese Prison Camps, Dr. Toyoshiko Kagawa, the great Japanese Christian and Socialist, was in Nagasaki when the Atom Bomb was dropped there on Aug. 9. This is the first news of Dr. Kagawa since 1939.

General Sir Miles Dempsey is shortly relinquishing the post of General Officer Commanding Malaya, to take over the post of Cla C Allied Land Forces, South-East Asia from General Sir Williams Silm who is no going to take an appointment in Europe.

—Mr. Cordell Hull, former United States Secretary of State, has been awarded the Nobel Prize for Peace for 1945. The Prize is to be awarded officially on December 10. The Peace Prize for 1944 was awarded to the International Red Cross.

NOV 23 1946

PADDUKODDAL CONLO

MALAYA RELIEF FUND

3rd. List of Subscribers.

Previously acknowledged Rs. 2071 68
Teachers, Vernacular Schools
in Battlealoa
Friends in Araly
Rodamunai Methodist Church
Staff & students, St. John's
College, Jaffna
Central College
100 00 Rs. 2492 01 Vambadi, Jaffna 17-11-45.

Interim Statement of Account

8.10-45 Bank draft to Singapore per Bank of Ocylon Jaffna-tele-graphic remittance. I Telegraphic charge by the Bank 24-10-45 Bank draft to Singapore same Bank 1 Paid collector Jesuthason 17-11-45 Bank draft to Singapore 1000 00 1075 00 5 00 400 00 Rs. 2491 50

Akkaraipattu Methodist Orphanage

There are four vacancies for boys under 14. Free board and free education given. The Insti-tution is under the personal super-vision of a Minister.

Apply to:

Rev. James S. Mather, Vembadi, Jaffna.

Notice

The Inaugural General Meeting of

The Manipay Memorial English School ALUMNI ASSOCIATION

will be held on Monday, 26th inst. at 4 p. m.

All past pupils are cordially invited to attend.

S. V. Alagaratnam,

VITAMIN A & D

Your Baby Needs a sufficient quantity of Vitamin A & D daily to fortify him against many ills.

Kenico's Super Sweet Concentrated Shark Liver Oil is the Best.

Highly Purified and refined.

Supersedes Cod Liver Oil.

Drop Dosage:

Infants 1 to 2 drops daily Children 1 to 10 ,, Adults 5 to 20 ,,

Available in 60 C C Bottles

FROM

The Jaffna Apothecaries Co., Jaffna.

WANTED

(i) A graduate lady teacher qualified to teach Botany or Geography for the Girls' Bilingual Boarding School, Uduppiddy.

(ii) A teacher B. Sc. or Inter-Science for the A. C. M. English School, Kankesanturai.

Please apply to The Manager, Miss L. G. Bookwalter, Inuvil, Chunnakam.



IN

LOVING MEMORY

OF

Samuel Howland Thambiah Welch

Born: October 26, 1881 Died: November 27, 1944

May your repose be sweet for your work here has been well done.

[Inserted by his sorrowing wife and children]

THE SHOP FOR THE BEST BOOKS

FROM- THE SEEN TO THE UNSEEN

By John H. Best. Rs. 9-75.

LIVE AND MOVE

By Leonard C. Horwood. Rs. 5-60.

THE UNITY OF THENEW TESTAMENT

By Archibald M. Hunter.

AND A WIDE SELECTION OF CHRISTIAN READING

THE C. L. S. BOOK SHOP,

First Cross Street, Jaffna.

த்தே இராச்சியத்தாரை உயர்த்தாம்; பாவமோ எந்தச்சனங்களுக்கும் இகழ்ச்சி.

புதினக் குறிப்புகள்

BINEW

இப்போ கெல காட்களாக கல்ல மழை பெப்தகொண்டிருச்சின்றது. வயல் சிலங் களுக்குகெல்லாம் மழைத் தண்ணிர் இரப்பி வருகின்றது. காலத்தக்கு மழைபெய் யாது பீர்நின் இஞ்சு பவீர்கள் சேஷ்டமா பிருக்கவில்ஸ். இன்னும் மழைச்செடமிருக் **தென்றது**. ஐப்பசி வெள்ளமும் போடும்.

விவகம்

திக்ழும் எவம்பர் மாசம் பத்தாக் திகதி சனிவாரத்தன்ற காலே 10 மணிபோலச் சாவகச்சேரித் தேவாலயத்தில் ஓர் பசி சத்த விவாகம் கேறைவேற்றப்பட்டது. "இலங்காபிமானி" அச்ச கிலமத்தில் உத் இயோகமாலிருக்கும் திருவனர் செவ்வன் R. கிக்ஸ்பரி மணமகன். உடுவில் ஆசுர R. சென்பரி மணமான். உடுவில் ஆசார பாட்சரிலத் திலைம் ஆசிரியை நிருவ எர் செல்வி பத்மா சினிவாகம் மணமாள். னர் சேல்ல் பற்றி விலாகச் சடங்கு கணம். S. T. ஆசிர்வர தம் போதகரினுகவியோடு கனம். K. S. ஜெயிக்கம் போதகரினுல் கீறைவேற்றப் பட்டது. தம்பதிகள் சர்வ பாக்கியம் பெற்ற சீடேழிவாழ எம்பெருமான் சிருபை பாவிப்பாராக.

இலங்கைத் திருக்கபை ஐக்கிய கொம்மிற்றி

இலற்றைக் திருச்சபை இக்கிய கொம் மிற்றி இந்த மாசம் 22 ம், 23 ம் தேதி களிலே கொழுப்பு வாலிய ஸ்றிரிகள் சங் கக்கட்டத்திலே கடும். திருச்சபை இக **கக் கட்டடத்திலே** க_ட்சம், அருக **கிய சம்பக்தமான பல விஷய**க்கள் ஆனோ இசுக்கர்ப்படும், போத சண்க் கெடுத்துக்கொள்ளப்படும். கத் துவத்தைச் சமத் துவமாக்க என்ன செய் ஓ என்பத ஆலோசிக்கப்படும். அதற்கு மேலதிகமான குரு அபிலேகமொன்ற (Supplemental Ordination) செய்யப் பட்டாற்தான் அந்தச் சமத்துவமுண்டாகு மேன வேர் விஷயம் கொண்டுவரப்படும். மென வேர் விஷயல் சொண்டுவரப்படும். திருச்சபை காயகரின் ஆசைபொன்று விருக்க, காம் பாரப்பரியச்சில் சின்று தடக்கேடிக்கின்றேம். திருச்சபை ஐர்கி யம் வக்தாலும் கஷ்டம் வராதவிடினும் கஷ்டம்போவிருக்கின்றது. அவருக்குள் சபை கேகியத்தை போசியாது விட்டகே இந்த இழுபாட்டுக்கெல்லால் காரணம். கந்தர்புரி அத்தியட்சர் தனது மோட்டர் நத்த் சாதி ஆக்கிலேய சடையாளுமிருப் **பின்** காத்தருடைய மேசையில் வர்து விருர்தெற்க்க விற்றாளம். அந்கிலேய சடையைச் சேசாதவர் ஒருவர், அவர் பிறென்பிற்றீரிய சபை Moderator ஆய்முப்பினும் சர்த்தகுடையபர்தியில்விட மாட்டாரம் ஆகுல் அவர் தமது Chaufter இத் தம்முடைய பாதியில் தம்மோகு போச கைப்பண்ண விடவேமாட்டாரம் எனத் திருச்சபை இக்கிய சம்பக்தமாய்ப் பேரிக் கொள்ளுகின்றனர்.

White Paper @ Garffuct அரசியற் சட்டம்

மாட்டுமைதற்கிய அரசரின் இராசாங்கத் தார் அரசாங்கசபையில் திரு. சேனையக White Paper இல் உன்ன அரசாங்க winte Paper தல் உள்ள அரசாவக டேட்ட திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் சொண்டுவந்த பிரோவே சபையிலுள்ளவர்களில் பெருப்பாலானேர் ஏற்றுக்கொண்டதைக் கேள்விப்பட்டது அதே நிருப்நிக்குரியதா யிருக்குறதென் நம், White Paper இல் காணுக்றபடி, இலங்கைக்குப் புகிய திட்டத்தைக்கொடுக் கூற்பும் கெய்யப்படும் என்றுக் கொடுக் இப்படி செய்யப்படும் எல்லா எத்தனங் கூறையும் சரியென ஒப்புக்கொண்டிரும் செருக்கென்றும் ஒரு செய்தி அறிவிக்கப் பட்டிருக்கின்றது.

ஐபேப்பாவில் "ஐக்கியமாகாண ஒழுங்கு"

இரு. உவின்ஸ்றன் சேர்ச்சில் பிற செல்ஸ் ககரத்துக்குப் போனபோது ஆல் தெல்ல களித்திகுடு போனபோது ஆல் ஒன்ன சணங்கள் ஆரவாரத்தோடும், ஆரப் பரிப்போடும் அவரை உபசரித்தனர். பெல் சியன் பார்ளிமேர்து கூடி அவரை அப் பார்ளிமேர்தின் கவுரவ அடைத்தவராக அங்கோத்த் செய்தனர். அவர் ஆர்கு பேடுய பிரசாரணத்தில், 16 அலே உலக பராபத்தியத்தின்கிழ், ரோம் சக்காரபெத் திய காலத்தின் பிறகு ஒருக்காலும் அதி யப்படாத மாதிரியாக இரோப்பாக கண் கணக்கள் கண்டுயாக ஒன்னுக்கர்கள்களை டத்தைக் கடைசியாக ஒன்றுக்கத் சக்கதாக என் அங்குள்ள காகேவெல்லாம் ஐக்கிய மாகர்ணங்களாக வரக்கடாது. அப்படிப் பட்ட இத்திய நாக்களிலே குடியிருப்போர்

யாவரும் ஒருமித் தச்சிர்கிறப்பகவும், நிதி ឃាតស្រស់, មិសាទរៈសាយរាសប្រ សារប្រសាទបែរ សម្រើស មីសិទ្ធិនាសាមរាស់, ប៉ាកិន្តិនាសាម ទាល់បានរត់មិនប្រាប់, ប៉ាកិន្តិនាសាម គន់នេះសា បន្តនិងបញ្ជាប់ ស្គីបេសិនន ដឹកនិងបេរនេះសាន ៤៣១ ៥៩ខែនុស, ១៧៤(២៤៣១៩ ស្គីនិង ៤៩ក្រស់និង នាប្រភព្ធស្វាយ បានសារបំ សក្ស និងក្រុមាណិស្តានប្រជាជាប្រ សក្ស தின்றவென்பதும், ஆடிகம் பேசம் உலகமேல்லாம் நல்கள் எனைவைகிறும், கருத்துகளிலும் வரவரப் பெருதிவருகின நடைவென்பதும் வெளிப்படை

இப்பேர்ப்பட்ட மசா பெரிதம் என்மை பயர்தத்த முழு நாரன ஒன்ற சேர்வ இ விருத்து முழு உனகத்துக்கும் தந்பயனே வன்றி வேறில்லை.

் சேலவியத் ருஷியாவோடு பிளித்தானியா வுக்கிருக்கும் 20 வருட ஒப்பக்தமும் உலக சமாதானத் ஓக்கு வதுவரும் உவத்திலே பிரித்தானியாவுக்கும், பிரான் சக்கும் இக் கிய சம்பக்தம் வருமென கம்பவரம் என அவர் குறிப்பிட்டனர்.

த்துணங்களும் கஷ்டங்களும்

மணுவத சாநியின் சரித்திரத்தில் தறவா யான காலம்களிலேசான் சடைக்கு மகா பெரிய சருணங்கள் கொடிக்கப்படுத்தை எ, கமாய் சஞ்சை கட்டமான காலம் நொம் வைத்தை சம்பவிச்சின்றது. ஒரு யுசம் மூடி வடைக்கு, இன்னெரு யுசம் தாம்பித்த காலத்தினேதோன் சபை உற்பத்தியானது. சோணம்பிற் சஞ்ஞன்க கல்சுதோடும் கிதைவோடும் முடிவுற்று, சக்கொடுபத்தி உக் சொடங்கிய காலத்திலேகான் கம தாண்டவர் ஐன்னமால்ஞர். இந்தப பெரிய மாது தல் சபைச்சூ ஆச்சரியார மான சருணைக்கின்ச் கொரிச்சக் இர்சர் தருணங்கள் அதிச கல்டங்களேல் சேர்த்தவர்தன், சபையின் ஆச்சரிய சரித்திரத்தில் எப்போதும் இப்படித் தான் கடந்த வநிருந்தின்கள தான் கடக்கு வக்கிருக்கின்றது. கடக்கு கொண்டிருக்குப் காரியங்களும் சமூசவாழ்க் கைகளும் தேய்கடையாய்க் சிகைக்கு கைகளும் சேற்கடையாய் சுவிக்கத் போகும் காலத்தில் அர் இரண்டுக்குற்ற கிலே வருதின்றது. அப்படிப்பட்ட கில கையை மூற்றுக்கட்டி, புதிய சாரியங் கினைக் கட்டியெழுப்பப் புதிய இபக்கோக் ஞண்டாகின்றன. அப்படிப்பட்ட காலங் கன் கிவேகு வேர்க காலக்கள், போராட்ட மான சாலங்கள், பிர்ப்பக்க காலவாள். ஆனுல் அச்தாலங்கள் அதிசயிக்கப்படத் தக்க தருணங்களுமாம். உலகத்தாருக்கு அனை தெருணைக்களாறுல், சமைக்கும் அனை தெருணைக்கள்தான். சத்திய ஆவி யானுவாரல் வழிகடத்தப்பட்டு, சிவிக்கிற இதின்தவிஞ்ச் சாவ்பபட்டு, ஒரு யுகம் மூடிவடைக்து இக்குஞரு சமயுக்கிகா டுந்தும் சாவலாகிய புரட்சிக்கானத்தில் டக்கு சொல்லவை புடக்கானதில் சபையானது உலத்த்தின்கு மகாவிடியிய வேக்கையச் செய்திருங்கைறது. மறப்படி புடக்கைக் அதிப்பிய புடிடிக்கூடாகச் செல்லுடுன்றது. "பெயிக்கையின் தாற் மூண்கு" எனப் பேசப்பட்ட 191 தாற் மூண்கு, முன்னெப்போ சம்பவிச்சதிலும் பார்க்க அதி பயங்காமான பலர்ச்சார் புடிட் செக்கு இடன்கொடித்திருக்கின் நது.

தே. இ. ஐ. சபாகம்க் அங்கத்தவ ஒவ்வெருவதக்கும் எழுதப்பரும் கடிகம் 30 uine Genlief

கூடாதோ? உங்களால் இயன்ற கடிய தொகையை கீங்கள் அனப்ப வேண்டுமென காம் கேட்கும்போது எம்தக் கொடையும் குறைக்கதாய் இருக்கமாட்டாற என கீக்கள் கினேக்க வேண்டுமெனத் தயவாய்க் கேட்கிறேம்.

உங்கள் கொடைகளேத் வாப் கனம் A. C. தம்பிராசா,வட்டுக் Carcian Mina Am. K. A. செல்லேயா, யாழ்ப்பாணக் கல்லாரி அள்ளதை என்னிடம் அனப்பி வைக்கவும், உதயதாரகை மூலம் அவைகள் ஒப்புக் கொள்ளப்பிம்.

இப்பெரிய வேல்லக்காப் உங்கள் செபங்கள் ஏறெடுக்கப்படுவத க.

நூப்படிக்கு உங்கள் உள்ள மையுள்ள C. T. செல்லேயா செ. இ. இ. சபாசல் செடிதேசி மிஷன் சிறும் கொம்கிற்றி கட்டுடவர்.

Printed by Noolaham Foundation.

5 4 5 is

5-11-45 இல் வெளியான இர்து சாதனப் பத்திரிகையில், "புதிய கலித் திட்டமும் நேத முற்றுமும்" எனத்திலைய சத்திக்கிழ் திரு கூ. அயிர்சாத்தினம் எனபவர், செல்நீரே அமெரிச்சனியதன் பாடசாண்யின் கெலங்கின்கள், மகம் மாதி பாட்கர்களின் கெவின்னைகள், மதம் மாறி யது திரியர்களின் 'ஆக்கிரப்பால் கன வீனைய் விலியைக்' எனக் குறிப்பிட்ட மருக்கிறுர். ஆசிரியரின் ஆக்கிரப்போல் மாணையா பயக்கு ஒழுயிய காலம் போய்ட விட்டது. தற்காலம் சயற்றுர் ஆக்ரிய கல கூகள் கூடி மாணவரின் மூன்னேற்ற முறைநாளோக் கையாடும் காலமென்பதைத் திரு. அவிர்காத்தினம் அறியார்போலு. காக வந்கள் மாணவராயின் காலக்க காக வந்கள் மாணவராயின்க்கை கடை கரு தன்சத்தனம் 6 வருட் எங்கக் காக வந்சக் மாணவர்கிருந்த தனடிகி யாக J. 8 C. செல்படைந்தபின் இவ் வந்த திரியரின் துச்செலிப்புத்துப் பயத்த 8 8. C. படிக்குன்றோபாடசா கூக்கேகினர்போலும். தவர் படித் சகாலம் களில் வப்போதாறை அல்லா முடியாறம் படி கேட்டதண்டா? அவர் அவர ரூபிக் கக்கமோ? முதமாற்றம் கெய்கல் இசியர் கடமையா? அல்லது மகரைற்றம் செய்யும் கொழிலில் ஆளிரியர் ஐப்படத்தா இவண்

ுமேற்படி பாடசால் தூரியர் தங் கள் பிழைப்பித்குப் பல்பி சேரிர்ர் என்ற பபத்தின்ஸ்" என்கிருர், எங்கள் பிழைப் பிற்குப் பணைம் கேளிகம் என்படை அவர் என்னாறு அறிக்காடோல் பெருக்கிய அமெ ரிக்கன் மிழுன் பாடசாவேச்சென்றே ளத்த அளில் தாசைய பற்றிகள் வித்தியாகுகிய தாசல் முற்றிகள் அளிறேல் யாதாமேர் குற்றிகள் மன் நியிச்சம் செல்நியிற்கு அலுப்பட்ட முருத்தேரியை தியர்தார் சாருமை பிரித்தானிய அரசாட்சி பிருந்து மணம் வித்தியாபகுதியாரில் பொறப்பில் இவங் கைச்சீகில் எவ்விட்சுதிலிருந்தும் பாட சாண்சுளிலேனும் ஆரிரியா மிருந்தத் சகு திபுள்ளவாபிருந்தி இம் என்பதை அவர் அறிர் நகொள்ளவேண்டியது.

்பெற்றுர் உண்டையிற் செறின்ற மதத்தை விரும்பியவர்களாயிருப்பின் தாக

களும் என் அச்சமபத்திற் சேர்ந்திருக்கு உடாதி எஸ்ச் உறகிஞர். அப்பின்றே களின் பெற்றுர் உறின்தவர்களே அன் நைப தினைதில் அடிபெற்றுர் மாவரும் சமூகமாயிருந்தார்கள் என்பதைத் திரு. அதிரதாதினம் அறிபிவேண்டும் பெற்றுர் சிறிஸ் தவரா மிருத்துப்போ இ தடிகள் பின் வோகளுக்கு நான்சானம் கொகுப்புக்தைத் தகுப்பவர் மார்' அல்லை நாவலைகினுவித்

திப்பவர் யார்? அல்லத அவரைவிறுவீத் தானு ஞானகாகம் சொகேச்சேவணைப்பி? "பின்னும் அவர் பல உயகாரங்கின வழக்கியும்...... பல சதைசினர் சொல் லியும் எமாற்றி பிருப்பிறர்கள்" என்றேர். கமாற்றும் செலுவிற பிரிக்கிப்பவர் குரியன் பிரசுச்சுவக்களில், தம் தெருவி வில் பிரகேசியாடல், அர்தசார சேலத்தில் புறப்படுவ இபோல், சாக்களும் இராச்சாவக்களில் ஒப்பொரு பின்னே சமின் கிலிட்டாசப் படில் நிறந்த, பெற் குடிக்கைக்கில் ஒப்பொரு பின்னே சமின் கிலிட்டாசப் படல் நிறந்த, பெற் குடிக்கைக்கில் ஒப்பொரு பின்னே அவ்தை அரிவும் வயறும் முகிர்ந்த பெற் குணா சமாற்றம் வித்கைசு சந்த செப்படி வித்கைசாரசிசன் எடிக்கா கினத்தார் போலும். Que guio.

. செருந்தவில் இறின்தவர்களாய் வக் தேன், பாதிகியார் உபாத்தியார் அடிக்கிற உப்பாத்தியாப் பெறம் கேன்கத்தோக் தான், கிறின்தவாகுர்களார் வென்பதை அவர் தமது தாயாண்டுயே விகுவி அறித்து

சொன்னட்டும். படிட சாலோவில் சேர்மையையே உளியர் மாணவர்க்கும் சுற்றத்கொடுத் தெருக்கர். பூரணமான கல்வியறிலே ஒரு வனே கோமையுள்ளவனுக்கும். அவர் எத்த இக்கோலை வயக் கற்றுமே? ைத் தூர்சேன்ற "மைக் கற்றுவே? "சிறைகுடம் கீர் சஞ்ம்மாது" என்பதை அறியர்மேறும்.

வடுகாக்கத்தினுல் இவற்றை அவர் பத்திரையாயிலாக எடுத்தை கூறத்தொ டங்கினர் என்பதை காககளும் உலக முக அறிமாமலில்லே அவசன் கண்மை பையக் கருசித்தான் அவற்றைக் கூறினு அல்லது உண்கையான அபிரானி யாகத்தான் உறிஞரோ?

"நன்றும் தன் னயர்ற் **செடும்"** எல்பகை அறிச்துகோன்னுவராக.

·G G K.

பாவமன்னிப்பைப் பணிந்து வேண்டல்

(GunLian)

8. அருள்தாவென் அசுக்கேறுன் அடியில் பிழ்க்கின் கடியேன் செய் கொடுபவத்தின் பேருய் வந்த இருள்கீற்க என்ன உட்சீ என்றம் வைகில எளியேளே அனுகினமும் வாட்டுகின்ற மருள்கீன்கும், மணக்களிப்பேன் வகம்பெற்**றும்**வேன் வானுல்கும் பூவுலகும் வாழ்த்துக் தூய பொருரோகல் ஆசுகபை பொழியுக் கேணே! புகலிடக் தக்கெணப்புரசுக வருகு வடும்.

9. மூடமட கெஞ்சமது பேரன போக்கில் முற்று கின்றவேக்கு மூழ்கி கொக்க பாடுபடு பாவிகளேக் கண்ணுற் பார்த்தப் பகர்வரிய கருணேகளேப் பரிக்கே கக்கு வாடுகீன்ற வாட்டமெல்லாம் மாற்றி, உன்றன் வசமாக்கிக் தயாணிக்கும் அறிவ போக்கி சாடுமெனக் கருளினாப் காதா! அர்ப காயகனே! என்னினிப் தேவ தேவே!

"Amiraufi", ் வெய்பதை, 14-11-45. A. B. K.

70 வருஷங்களுக்கு மேற்பட்ட அனுபவம் ... 1872 ம் ஆன் செக்கு முன்



ம்பர் து விச்சக்காத்தின் மட்டுப்படுத்தப்பட்டாறும் அதற்குக் தேவையன் மூறபகுதி கன் கடைப்பதனுல் அம்பர் தவிச்சக் கரத்தை யுடையோர் தொத்தாவு இல்லாமல் அதைப் பாவிக்கவரம்.

ஹம்பர்

ஆகிமல்குக அன்பு பெருகுக சேசமெங்கனுக் திமையருகுக ப்பசுடுக்கிப் பகித்திரமேயருள் பேச காமமே என்றென்ற மோக்கவே

உதயதாரகை

1945 ம் இர கவம்பர் மீ 23 உ

கிறிஸ்து உலகத்துக்கு ஒளி

்கான் உலகத்திற்கு ஒளியா பிருக்கிறேன், என்னேப் பின்பற்று இற வன் இருளிலே கடவாமல் ஜிவ ஒளி பை அடைக்கிருப்பான்" (போவா 8: 12) என்ற பேசுசிறின்ற சொல் லியிருக்கிறுர். ஒளி, பிரவை, பிர கசசம், சோதி, தேசு, தேரோம்பம், வெளிச்சம் முதலியன ஒரு பொருள் குறித்த பல சொற்கள். ஒளி பென் பகற்கு எதிர்ச்செல் இருள், அக்க காரம், அச்ஞானம், பாவம் என்பன. ஒளி அல்லது வெளிச்ச பிருக்கிற क्रमी இடத்தில் இருள் அல்லது அல்த காரம் அல்லது பாவயிருக்கமாட்டாது. பேசுசிறிஸ் த பூர்வாகத்தினே ஜனித் தார். அப்போது இருளிலருக்கிற சனங்கள் பெரிய வெளிச்சக்கைக் கண்டார்கள். வெளிச்சமின்மையே இருளாகும், வெளிச்சம் போகாகிக்க இருள் ஒட்டம் பிடிக்கும்.

பேசுகிறிஸ்து தம்மைக் குறிக் தச் செல்லிய உண்மைமொழிகளில், தை வசால்வட்ட பீதாண் உலகத்துக்கு ஒளியாபிருக் கிறேன்" என்பத ஒன்று. அப்படி பேசியபோது சடனூரைக் குறித்துப் பேசிஞரல்ல. உள்றளி பைபே அவர் கருகிஞர். வான கில்லின் சப்த சிறங்களும் ஒன்ற சேரும்போ அ, வெண்மைகிறங்காலும். அங்கணமே ஆத்மீக சு தணங்கிளல் லாம் கலக்கும்போத விளவு போகர சம் அல்லது தேஜோமயமாகும். கடவுளேத் தேறோம்ய மென்பத அதுபற்றியே. அவர் எல்லாச் சுகு ணங்களின் கிறைவு. கடவுள் ஒளியா விருக்கிறுமேன்பதமகே கருத்தாகும். பேசுதிறிஸ்து கடவுளுவடப் மகிமை பின் போளசமெனச் சொல்லப்படு **கின்றுர்.** கண்டியிலேபுள்ள புத்த தேவாலயத்துக்குள் பளில்கிறைலமைக் தவ்பெற்றவேர் புத்த சுருபமுன்று. அதற்குள் மின்சார விளக்கு வைக் கப்பட்டிருக்கின்றது. வெளிச்சத் தைத் தட்டும்போது, எவ்வளவு சே காசமும், அழகும், கேஜோமயமாயு மிருக்கின்றது! "கான் உலகத்துக்கு ஒளியாமிருக்கிறேன்" என்ற அவர் சென்னும்போது, மேசுவிறின் கட வுளுடைய தன்மையின் சொருபமா பிருக்கின்று"பென்பது பொருளாகும்.

அந்தஒளி இருளிலேபிரகாசிக்கின் நதை. உலகத்திலே வர்து எந்த மனு நைத் உலகத்தும் விடுது என்ற முறு ஷண்டிட்டு போகிப்பிக்கின்ற ஒளியா கூடே அவர் இருக்கின்றுர். ஆகவி ஒலேதான் "என்னாப் பின்பறறுமேற வன் ஜீவனுக்கு வேண்டிய ஒளி பைப் பெற்றுக்கொள்ளுவான்'' என்ற அவர் சொல்கியிருக்கின்றுர். **எந்த மனு**ஷண்யும் பிரகரிப்பிக் இதை ஒளிபாயிருக்கின்றுர் பேசு **மனுஷ் உள்ளத் திற** குடிகொண்டிருக் கு**ம அ**ந்தகாசம், அக்குரனம், இருள், பாவ மிவற்றை பெலலாம் அகற்றி வட்டு ஆங்கு எல்லாச் சுகுணங்களின சேர்க்கைபாலாம் புரணையை பிரகர சத்தைக் கொடுக்கேன்றவர் அவரே. அவளைப் பின்பற்றுளிறவன், அவளை ஞானகுருமாய்ப் பற்றிக்கொள்ளுமே வன அவசைப்போலாக்கப்படுமான். ்சாதுசங்கம் சன்மார்க்க சாதனம்'. கற்குணங்கள் சற்றுக்கொடுக்கப்படு இன்றவையக்கை தெரற்றிவடிக்கின் pan. ''சந்தனமாத்தோடு கழுப தாழையும் மணம்பெற" மென்பது ந்தனைக்கு, மேலும் பிரகரசமான செவிகம் முறுஷரிலே உண்டாக்கப்படு வது தெறிஸ்களின் வல்லமையினு

வேயே. அவகைப்பற்றிப் போப்படும் போத அவர் இவினை முட்,வல்லமை அல்லது சக்தி பென்றும் போப்படி இன்றுர். அவரை கிகவாகித்து, தன் சிவனின் ஈரமாக முற்றுக் கொள்ளு அவனெவின அவன் அளர் நேசதிமலமாகிருக்கும் வண் ணம் அவனும் அவர் கொடுத்கும் வல்லமையாக்கொண்டு தானும் பிர காசமான சினி மக்கை சச் செய்ய இபன்றவளுக்கிறுக். இவ்கொப் மனுஷர் உல்கள் கற்சியைகளேக் கண்டு பரலோகத்தில் பிருக்கிற உல்கள் தேரவை மிக்கமப்படுக்கும் உங்கள் வெளிச்சம் (அக்கரசமான சிலி யம்) அவர்கள் முன்பாகப் போகரிக் கக்கூடியது ''உங்களுக்கு ஜீவனுண் டாயிருக்கவும் அத பரிபூரணமடை யவும் கான வக்கேன்" என்சிறுர். பேகாசமான சிகியற்கை கூடப்பிக்க ஆகத்தால் ஒளியினிடன் செல்வாயாக.

மேலானவைகள்

்கிறின்ற கடவுஞ்சைய வல த பாரிசக்கில் கிற்றிருக்கிற போன வைலீர் தேடுங்கள்''. ''மேஸ் எவை கள்க் தேடுங்கள்'' எவ்முல் அர்த்த மென்ன? கிறிஸ்ற கடவுளுடைப வலது பாரிசத்திலே விற்றிருப்ப தென்பது எவ்கே? மனுஷர்கள் தென்பது எங்கே? மனுஷர்கள் காணுக்கும், கீட்டிச் சேரச்சுடாத்து மான தூரமான இடமல்ல அது.

உயிர்த்தெழுந்த சிலியத் இ இடைய பிரமானங்கின அப்படி தின்ப்பது அதினைடமட்டபோடுள் யும் சுற்பேரதைக்குள்ள அகினுடைய வல்லமைக்கப்பும் இழக்குகிடுவதா கும். அதினாமான மோட்சத்திலே அவர் அடைபட்டிருக்கவில்லே. காம் சிவிக்கின்ற இதே உலகத்திலேயே அவிருக்கின்றுர். இருந்த கிரியை கடப்பிக்கின்றுர், ''அவரன வலரா மான அவரு கிரையில், இயும், அன்பு மான அவரு கியைகின்லாவற்றி றும் வெளிப்படையா யிருக்கின்றது,

இறின் த தமது பிதாவின் வலது பாரிசத்தில் விற்றிருக்கெற்றூர்; எபின னில் இந்த எல்லா மகிமையான கிரி பைகளிலும் பங்கபற்றகிறு சாவையி னும், மதுழிகர் தெய்விக மிரண் கெரும் மத்திட்சராகையின்றும், அவ சது ஆகியே மனுஷனாக் கடவுளே மி இசையச்செய்து, தூய்மையும் பரி சத்தமுமான செர்தனேகள்யும், உல குற்றை உள்ளது கில்லகு உயர்த்தம் க்டியத்யாகும் ஆசீர்வாதமும் வ இரக்க உருக்கம்கின் புமே.

அவர் என்களேகிட்டுக் மாரமா திருக்ககிக்கே. அவர் எப்போதம் வம்பேடிருக்கிக்குர், உலக முடிவு பரியந்தமும் கடிமேடிருக்கின்றர். உயக்கத்தில் அவர் இருக்கின்றர். காம் புரிக்கும்போ தம், வால் கடக்கும்போதும் கம்முடனிருக் வின்றுர்.

Currena Gumidura, அவை கடவுளுக்கும் அவரது இரச் இயத்துக்குமுரியவைசன், மேலான சிகியத்துக்குரிய ஆகிக்குரிய சந்த வற்கள், "துபலைக் சொலைகளே அன்புள்ளவைக் செற்றைகளோ, நற் இர்த்தியுள்ளவைக் சொலை சுளேச அவையாகும்."

சவம் காடமேண்டியவை இவை நான். அதிவுள்ளகலை களுக்கும் அழியில்லாதலைந்திற்கும் எம் விதே war sin my Mar Comson Bib.

கம் இரிவைக் செல்லாவற்றி றும் மேல் வ வற்றிற்கும் கிழக்கள் நிற்துமிடையில் காம் தெரிவுகோய்ய வேண்டும். கண்டையான வடையும் கடைப்பிடித்துக் கொள்ளவேண்டும். சுபகாட்டமானவையும் பொய்யான சுவகரட்டம் என வையும் -வற்றையும் கிட்டு கிலூக்கொள்ளல் Coursin Din.

தவர் ஒவ்வொருவருக்கும் எழுதப்படும் கடிகம்:— G. G 3. 1. PoCps & 40

அன்பான உடன் அற்றத்தவுரா,

சங்கமும் சென் இக்கிய கிலிருக்கும் வேறு வழு சபாசல் சங்களும் சேர்ந்த தான தென் இக்கிய இத்திபகபை நாம் பிறதோ மிஷன் சேல்வ செய் ் கேற்பட்களைக் பகியது. இரமாம்க் கவனித்திருக்கேறது. இக் தாரைக்கு இருக்கு கடிப்படுக்கு வாவு சஷ்டங்களுக்கடாக, விசக்ஷ மாய் சதி எற்ற முற்காலங்களிரல அவர்கள் மகிமையுள்ள கிறிஸ்ற கின் களிச்சநைக்கை எம் காட்டி pas GerGsseiant gaism தியகம் எத்தியி, ஒரு அற்குள் டிற்கு மேற்பட இப்பெரிய சுலிகர ஷன்கு அமையிக்க எம்கறியான எம்த முறையில் புறப்பட்டுப்போவ் ்டைகைத்தின் கடைகியக்கம் அந்த காத்சிறும் மண இருளிதுமிரும் போருக்கு'' சுசிச்சைக்கை சேசம் இக்க முன்னிட்டு இருக்கேமும்.

யுத்தற்இனுல் கின்னு9கள மக் இழிக்கப்பட்டு அருகரித்து இருக்கும் உகைத்திற்குக் கேவையா னை பெரிய சந்தம்பே ட்டும் உண் ையமற்ற சோக்கம்களே உடைய சுப்பக்கே சங்கழ் ஆள்ளதை தேசிக மகாகாகென் அற்ற, தேவனுடைய ாச்சியம் பூமியில் வரும்போது தடன் கிப்பரமான சமாதானம் கிச்சபமாய் கம் மத்தியில் இருக்கும் உலகத்தி pig Camaris syrigh súdi கையற்றது.

தா தேசங்களுக்குச் சுமிசே ஷக்கைக் கொண்டு செல்லும் முறை இப்போத ஈக்முடையது என்பத மாத்திரமன்ஸ், இந்திய இறிஸ்களர் களாய் ஈரம் சேவ இராட்சியத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்கேண்டிய ஒரு பிரத்திர்சமான மிரச்ஷ பல்கு உண்டென்ற குடம் அதிகமாம் உணர

ஆகையல் தே. இ இ. சபை இப்போற ஒரு பிறநேச மிஷன் சங்கத்தை! சொடங்ச இருடியே நது. எல்கன் பாழ்ப்பான சபாசல் கம் மற்றும் சங்கள்களுடன் சேர் in sum vinai as Gigiup அழைக்கப்பட்டிருக்கின்றன. வேக்கிக் கொடக்கமாய் ஒரு எகேச மிஷனின் கும்பத்தை கியுக்கின விலுள்ள படிக்கலர் என்றும் த திற்கு அடிப்ப ஒழுக்கு செய்யப் பட்டிருக்கோறன். இதற்கு வேண் டிய உதக்கள், கே. இ. ஐ. சபை வீல் பல பரவக்கிலுமிருக்க வரு இன்றன. இத இ. கூறபடில் ஏற்லா சபு சம்சம்சூரம் அடம்சப ஒறு மிஷனரி போட் (Board) ஸ்ச மிக்கப்பட்டு இவ்வேண் இடைத்தப்படு இத்து கணம் சத்திய வேடிசெய்யும் அவர் மூக்கபிரம் வேளிக்குக் கருக்க வர்களைக் காணப்பட்டகர். இக் குறிக்பக பப்போவரசிறகுப் பேரவ தாய் முன் வர்திருர்கிறைனர்.

இர்த கோக்கத்திற்கு ஒரு இருப்போன சிசி சயன்செய்ன ரிங் சன் ஒத்துச்சொல்யிர்சன். இதற்காக துவிலாறு சபாசக்கமும் ஒரு உத வும் சக்கத்தை தொலிகரும்படி சேட்கப் ட்டனர். வாழ்ப்பரணத் சபாசங்கம் அப்படி ஒரு உதவும் சகைக்கை இரசிய சேடிப்பதற்காய் இப**ித்தது. அ**ச்சல்சத்தின் பெய சேல் ஸண் இக்குத்ததை உங்களு க்கு எழுதுஇருகள்,

இதில் எங்கள் ஒவ்வொருவரு இதே இழுத்துக்கொண்டுபோல், க்கும் ஒரு தந்தகுமையும் உத்த நம்மை மிறுகங்களப்போலாக்கு வாத உணர்க்கியும் உண்டு இல் இறமையான அட்டு கிலகி, இறின்ற வேண்டின் அவசியத்தையும் ஆர்வ க்ன சாயாகியிலுக்குகிக்கு கொகுகிக்களை, கூறுபாகிகியலால் முத்தமு. நி க்கும் ஒரு கற்கருமைமும் வற்றை சும்பிக்குற்றிரையும், aavarvalise முற்று விலக்குப் போக வசதி பினமா, அதற்குரிய தாலக்கோ அறையாபிருக்கும் காம் அவ்வேல் க்குப் போகக்கூடியவர்களுக்கு உதவி செய்து, இவ்வேல்யில் பங்குபற்றம் தாணம் கம்க்கு உண்டாக்கப்பட்டி ருப்பெற்ற இத்தருமை எங்களு க்கு உத்தப்படி உணர்ச்சியை உண் டாக்கு செல்லது. அனேசு காலமாக மேல்காட்டு மிஷனரி சங்கம்களிட மிருக்கு அனேக ஒன்மைகளே அடை க்க எம், கோழத் கேச மக்களாய் இப்போற எங்கள் சுருகச சுயமரி யாகையைக் காட்டுவது எங்கள் உத்தரவாக உணர்ச்செயல்வைர? காம் போதிக்கும் இறிஸ்த அன்பை எங்க ளிறும் அகிஷ்டக்குறைவாயிருப் போருக்குள் காண்டிப்பது எங்கள் உத்தாவரதமல்லவா? எல்லாவற்றிற் மேலாக அமது அகிசேஷ்க்கை பாட்டுக்க, தம்ப இராட்சிபத்தை ஸ்காடிக்க என்னிறும் உன்னிறும் எக்கிரப் பேண்றவர்களிலும் முற் முப் தங்கியிருக்கும் எங்கள் எசமா வில் காம் கொண்டிருக்கும் இராச பக்கியைக் காண்டிப்பதும் எங்கள் உத்தாவாத உணர்ச்செய!

எம்கள் மிடை என்ன? இவ் வுக்கிச் சங்கம் எங்கள் சபைகளின் அம்தத்தவர்களில் கம்பிக்கை வைத்தை இர் கன்கோக்கத்திற்குப் போதிய உகவி புரிவரோனக் காத் 是可言品油 内面。

கீள்கள் கில கேள் விகணேக் ேட்கள்கம். இது ஒரு **இர்திய** எத்தனமாப் இலக்கையராகிய காம் பண கிஷபத்தில் மாத்திரம் பங்கு பற்றம்படி கேட்சிப்படுகிறோமா? இலில், இது அவர்கள் உத்தாவர தம் போல எங்கள் உத்தரவர் தமும் தான். இப்போ முகல்: இந்தியகி சிருந்த இவ்வேணிக்குப் போவகாய் ஒரு குடும்பம் முன் வக்கிருக்கின் நாது, ஆனுல் எங்கள் காட்டிகிரு ந்து கழப் இச்செம் இவ்வே**ஃக்குப்** போக மக்கள் எழும்புவார்கள் என அம் வாழ்ப்பாணத்திலிருக்கம் காம் மிஷன்சிமானர் அனப்புவேடமன் ும் எதிர் பார்க்கிறேம்.

இரண்டாவதாய் இப்பேர்ப் டட்ட வேல்பை காம் இவுகளிலும் மற்றம் அதிஷ்டம் குறைக்க இடங் களிலும் கடத்தவில்லையா! ஆம், அஞல் இது காம் கம் தேசத்தவரு கரும், கமன அபலிலிருப்போருள் நாற செய்யும் வேஸ், அமெசிக்கண் இவளியர் அமெரிக்கா முழுவதும் குலப்படும் பேத்திருந்த பின் aria masasa அளவாகப் பாக்கைச் சுற்றி சப்பிடம் **வர்** சின் சத்தப்பாகளாகுல், அவர்கள் இன்றும் பாழ்ப்பாணம் வந்த சேர்க் இருக்கமாட்டார்கள்! எங்கள் சடை களில் அனேச எஷ்டங்கள் உண்டு. ஆனும் இப்பெரிய வேலேயில் காம் ப்பிரு பற்றவதற்கு அவை தடை யாபிருக்கி கூடாது. காம் முன் வேறிச் செல்லோமாக, காம் எவ்வள வாப் டேவகாரியங்களில் கிக**வாசக்** இல் முன் செல்கின்றேரிமா அதற் குக்க்க்காய் தேவ ஈவுகள் கம் உலமாளில் வல்லமையுடையண வகம் கிளம்கும். காம் என்கள் காட் முல மேறாக மியுக்களால் ஸ்**தா** பிக்கப்பட்டு முன்ற சுற தவே முறையாய் செய்யப்பட்டு வரும் முகையாய் செய்யப்பட்டு **வரும்** சபை வேண்களில் எல்லாப் **பிரபா** moder Bio empira Corma Bio. 41 தடன் கெலாத எங்கள் ஆ**கியின்** வளர்ச்சிக்கு ஆகாரமாய் எ**ங்கள்** கைகள்சேட்டி சிறிஸ்துவுக்கா**ய்ப் பேற** கைக்களிலும் அவர் மகிமைகினங்க உற்சாகமாய் உதவிபுரிவோமாக.

காம் செக்கோம் தாரசளமாய்ப் பெர்கோ தருக்காகவும் இசுவக்கருக் காகயும் வமக்காகவும் கத்தார் காலத் இல் செலகிடம் போகின்றேம். இத் காலத்தில் சுத்தாரில் உலகத்திற்கு வர்த் அன்னப் ஒருபோதும் யாத தேசத்தினர் அறிபர் 29,00 Myduampu தாய் போயமான தாச்சம**். வ** சோடைகளே காம் கொடுக்கத்

Garlish gi usan

Morning Star

Friday, November 23, 1945.

" EDUCATIONAL EROSION"

Canon Macleod Campbell, former Principal of Trinity College and an eminent educationist has characterised the present trend in Education, not as Educational Reformation or Educational Renaissance as we would expect it to be called but as "Educational Erosion". Considering the precipitous manner in which changes in Education have been introduced into the country and in view of certain recent developments in the educational sphere, we are afraid Canon Campbell's somewhat gloomy foreboding is not outside the realm of possibility.

To prevent such a catastrophe should be the object of every one interested in Education in this country. Now that most schools in the island have committed themselves to the new scheme, there is little use in arguing at length on its merits and de-merits but rather we should all, parents, teachers, Principals of schools, Boards of Management, and the Department of Education pull our weight together to prevent an "educational erosion" which would be the last calamity we would wish to befall our country.

A very good spirit which we wish every parent in Ceylon to display, was recently shown by the parents of certain students of the University. They have intimated to the Vice-Chancellor that they would continue to pay fees, despite the uncalled-for offer of free tuition that has been made to them. This attitude on the part of parents augurs well for the educational future of this island, under the new scheme: As Mr. Kularatne very rightly pointed out at the Committee Meeting of the Richmond College Old Boys' Association held recently, parents who could afford to pay should be glad to make donations, as at the University to help the school where their children receive their education, to maintain its level of efficiency under the new system. We hope that wealthy parents would not take undue advantage of the new system and remain untroubled in conscience when receiving valuable benefits which cost nothing in cash. On the contrary it is as much the responsibility of the parent as that of the authorities of the school to see to it that the standard of efficiency of the school is not lowered. Failure on the part of parents to take such an attitude would inevitably lead to an "educational erosion" hitherto unknown in the history of the island.

The question of finance is by no means the only problem of the Assisted School. The dearth of teachers is a serious situation that has recently developed. What with an increase in the number of Central Schools in the island, and the creation of a number of special posts in these schools, teachers in assisted schools find it not merely a change but a lucrative business to seek pastures new. The allocation of special posts in assisted schools, being naturally limited, the management

is faced with a situation as precarious as it is disparaging. A word in this connection about the Central School. According to a notification in the Ceylon Journal of Education, in the course of next year, a Central School is to be established in each electoral division. It has also now become the fashion for associations in our country (whose name is now legion) whenever they meet, to include among their pious resolutions one for the establishment of a Central School in the area. If these resolutions are to be favourably considered then at every turn in our country we would find a Central School. We wonder where the Department would get the adequate staff for these schools. Inadequacy of staff would result in a sytem of education which would undoubtedly be more lop-sided than the one which was in vogue before the introduction of these reforms and would be another factor contributing towards educational erosion in the island.

It is no doubt too early, at this stage, to judge the results of Free Education in our country. But this much we can say, after working the scheme for nearly two months, that its success depends on the degree of collaboration of the Parent, the School and the Department of Education with one another. The degree of collaboration of the Parent, the School and the Department of Education with one another. The parent should see to it that he does not let down the school to which his child belongs. The school should see to it that it co-operates with the Department in its new educational policy. The Department should see to it that it does not, in its anxiety to take entire control of the Educational System, throttle the assisted schools which have been imparting instruction all these years in the teeth of apparently insurmountable difficulties. In fact throttling these schools would not be in the interests of the department itself as the Central Schools are just now in their infancy and it would take some time for them to attain any appreciable standard, An absence of understanding between the School and able standard. An absence of understanding between the School and the Department and between the parent and the School would only result in an Euncational erosion which (God forbid!) would be the last calamity any man would desire for his country.

A Letter to Every Member of the J. C. S. I. U. C.

The S. I. U. C. Foreign Mission

Dear Fellow-Members.

Church constituted by our Jaffna Council and seven other such Councils and seven other such Councils in South India has considered it high time that we start Foreign Missionary work. We in India and Ceylon have benefited directly and indirectly and our lives have been righty blessed by the enterprise of Western Missionarie, who have in the face of great hardsbips, particularly in the early days, and at great peril and sacrifice, brought to us the glorious Gospel of Othrist. Having enjoyed these blessings for a century and more, it is realised that our turn has now come to go out and do our share in preaching the Gospel "unto the furthermost parts of the world to those that still sit in darkness."

in darkness."

What this war-torn and despairing world today needs are not more International Leagues and Political Conferences with high-scounding professions and insincere pence-pacts. What it needs to bring Peace surgly and permanently, is that God's Kingdom should come on Earth. There is no other hope for the world, Apart from the fact that our turn has come now to take the Gospel to distant lands, it is also realised that Indian Christianity has something special and distinctive to contribute to the growth of God's Kingdom.

The S. I. H. C. has therefore now

The S. I. U. C. has therefore now launched a Foreign Missionary Society. Our Jaffaa Council is invited along with others to rally round and do our share. To begin with it is planned to send a Missionary family to Papus, in New Gaines, Very enthusiantle responses are coming in from all sections of the Sci. U. C. a Missionary Board consist.

ing of representatives of the various Councils of the S. I. U. O, is being formed, which will undertake the responsibility of organising and conducting the Foreign Mission work. Already one family Rev. and Mrs. Sathya Joseph, who are considered to be eminently suitable for the work, have offered themselves for the Papua field.

You will realise that this enterprise requires a very sound financial basis. For this each Council is being asked to organise an Auxiliary. To begin with, the Jaffan Council has appointed a Committee of three to collect funds and it is on behalf of this Committee that I am writing this letter to you.

Here is a great opportunity and a great challenge to every one of us. We who realise the urgency and importance of this great work, but who are nnable to go to foreign Mission fields owing to our want of apitude or the necessary courage, have a wonderful opportunity to share in the work by helping to send these who are able and anxious to go. This opportunity briegs us also a challenge: a challenge to the national self-respect of an Eastern people who have enjoyed the blessings of Western Missions, a challenge to our professed Christian love for those less fortunate than outselves, and, shove all, a challenge to our loyalty to our Master who depends entirely on you and me and others like us to preach His Gogpsi and establish His Kingdom.

What shall be our answer? This

What shall be our answer? This Committee has enough faith in the members of our Ohurches to expect a very enthusiastic and generous response.

A few questions may arise in your mind, which must be answered. First, is this an Indian enterprise in which we in Ceylon are invited to join merely to help to foot the bill? Certainly not! It is ours as much as that of any other section of the S. I. U. C. and we shall be adequately represented on the controlling Board. It only happens that the first Missionaries happens to be Indians and we hope and pray that before long men and women will rise in Jatfna who will accept the call for work in foreign lands under this Board. Secondly, it may be

asked, are we not doing this sort of work in the Island and backward places in Jaffna? But surely this is nothing more than work in our home-land among our next door neighbours. If the American Missionaries had walted till all America was converted to come half round the world to us they would not have been in Jaffna yet? No doubt we are passing through difficult times in our Churches but this should not deter us from answering this great call. Let us go forward trusting that the Infinite resources of God will be available for His work in proportion to the magnitude of our ventures of faith for His Kingdom. By all means let us do more and give more to consolidate and expand in our homeland the heritage given to us by the West and by the last three or four generations of our Church, but let us at the same time reach out far and wide for Christ, and these very ventures in the Foreign fields will strengthen the spiritual stamina of our Home Organizations.

We shall soon be celebrating, Christmas and spending layishle of the spiritual stables.

We shall soon be celebrating, Christmas and spending lavishly on ourselves, our children, and our friends, Will you not send a substantial contribution at this time to help to send the message of Christmas to lands which have never heard or never realised the Love that came down at Christmas?

that came down at Christmas?

Please remember that while we ask you to make your contributions as large as possible, no contribution will be too small to be acceptable, Please send your contributions as early as possible to Rev, A, C, Thambyrajah, Vaddukoddal, K, A, Selliah, Esq, Jaffna College, or to me. Your contributions will be acknowledged in the Morning Star Asking for your fervent prayers for this great adventure for God?

I am,
Yours sincerely,
C. T. Chelliah,
Convener, J. C. S. I. U. C.
Green Hospital,
Manipay, 23-11 45,

Notice to Correspondents

Rev. James S. Mather, Mr. S. J. C. Radirgamar and Mr. A. J. R. Vethsvanam — Your correspondence will appear next week.—Ed.

Centralise your shopping at "The Premier"

FRESH STOCKS OF TINNED PROVISIONS DISTRIBUTED BY THE FOOD SUPPLY DEPT.

AVAILABLE - WHOLESALE AND RETAIL.

OUR PATRONS are assured

A VARIED SELECTION OF TINNED MEATS, JAMS, CANNED FRUITS, COCOA, CORDIALS, PICKLES, SAUCES, AUSTR. HONEY, ETC., ETC.

OUR PRICES DEFY COMPETITION

PREMIER STORES

GROCERS AND GENERAL MERCHANTS JAFFNA.

MAIN STREET,

n occoected ecoeces ecoected acces a

PLACE VOUR OPDERS NOW FOR PLACE YOUR ORDERS NOW FOR

"DRAVIDA"

A History of the Dravidian Race from Mohenjo - Daro period to the British period — WITH MAPS AND ILLUSTRATIONS

BY E. L. TAMBIMUTTU.

FOREWORD By K. A. NILAKANTA SASTRI, M. A., Professor of Archaelogy and History, Madras University. Rs. 4-00 PER COPY. Postage Cls. 25.

"THE CASTES, CUSTOMS, MANNERS & LITERATURE OF THE TAMILS"

BY SIMON CASIE CHITTY,

Re. 1-00 per copy. Postage Cts. 25.

OUR PLACE IN THE CIVILIZATION OF THE ANCIENT WORLD,
BY K. BALASINGAM.
Reduced Price Cts. 65. Postage Cts. 12.

COLOMBO BOOK CENTRE

General Publishers Ltd., 20, Parson's Road, P. O. Box 305, Colombo. Vouces and consequences of the consequences of

Printed and published for the American Ceylon Mission by Mr. V. Joseph Arianayagam, residing at Tellippalai, at the American Ceylon Mission Press, Tellippalai.